

விபத்தில் துண்டான கை, கால்களை 8 மணி நேரத்திற்குள் பொருத்த வேண்டும்

கே.எம்.சி.எச்., டாக்டர் சுபாஷ் காலே விளக்கம்

கோவை, ஏப்.22: விபத்தில் இழந்த கை, கால்களை 8 மணி நேரத்திற்குள் பொருத்தினால் முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது குறித்து கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் பிளாஸ்டிக், மைக்ரோ வேஸ்குலர் மற்றும் கால்மடிக் (Plastic & Microvascular Surgeon) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுபாஷ் காலே கூறியதாவது:

பொதுவாக தற்போது ஏற்படும் பல்வேறு விபத்துகளில் கை, கால்கள் துண்டாவது அல்லது சிதைந்து போவது ஏற்படுகிறது. இவ்வாறு துண்டான சிதைந்த பாகங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து இறுக கட்டி, அதை மற்றொரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பைகளுக்கும் இடையில் ஐஸ் கட்டிகளை வைத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் துண்டான கை, கால்களின் பாகங்கள் கெடாமல் இருக்கும்.

6 மணி முதல் 8 மணி நேரத்திற்குள், பாதிக்கப்பட்டவருடன் பக்குவப்படுத்தப்பட்ட பாகங்களை பிளாஸ்டிக் மற்றும் மைக்ரோவேஸ்குலர் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவமனைக்கு கொண்டு வந்தால், இத்துறையில் திறமை வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணரால் துண்டான கை, கால்களின் பாகங்களை அதே இடத்தில் பொருத்தி, பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். 8 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகிச் சிகிச்சையை மேற்கொண்டால் முழுவதும் குணமடையும் வாய்ப்பு மிகவும் குறைவு. பிளாஸ்டிக் சர்ஜரி என்பது துண்டான பாகங்களை சரியாக ரத்த நாளங்களுடன் இணைத்து மேற்கொள்ளப்படும்



▶ டாக்டர் சுபாஷ் காலே

சிகிச்சையாக உள்ளதால், அவை விரைவில் இயங்க தொடங்கும்.

அதே போல் விபத்தில் கை, கால்களில் ரத்த நாளங்களே சிதைந்து இருந்தால், உடலின் வேறு பகுதிகளில் இருந்து உதாரணமாக தொடை மற்றும் கை பகுதியில் இருந்து ரத்தநாளங்களுடன் கூடிய சதை பகுதியை எடுத்து பொருத்தலாம். இத்தகைய அறுவை

சிகிச்சை தான் மைக்ரோவேஸ்குலர் அறுவை சிகிச்சை எனப்படும். விபத்திலோ வேறு எந்த வகையிலோ கழுத்தில் உள்ள நரம்பு துண்டானால் மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு, கை, கால் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்துவிடும். நரம்பு துண்டான பகுதியில் மைக்ரோவேஸ்குலர் அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் கை, கால் மற்றும் உடல் உறுப்புகள் 80 சதவீதம் வரை இயல்பு நிலைக்கு திரும்பும்.

இத்தகைய அறுவை சிகிச்சைகளை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் அனுபவம் வாய்ந்த சிறந்த மருத்துவ நிபுணர் குழுவின் மூலம் சர்வதேச தரத்திற்கு இணையாக அளித்து பலர் பலன் பெற்றுள்ளனர்.

இதேபோல் கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் காஸ்மடிக் சர்ஜரி மூலம் அழகு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, பிளாஸ்டிக், மைக்ரோவேஸ்குலர் மற்றும் காஸ்மடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுபாஷ் காலே, கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசிரோடு, கோவை. போன் : +91 422 4324556 இ-மெயில் : drsubhash@kmchhospitals.com ஆகிய வற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.